

# Act

## Chapter 7

Tamil Interlinear

Reference: Tamil Indian Revised Version (IRV)

- 1 Εἶπεν δὲ ὁ ἀρχιερεὺς, Εἰ ταῦτα οὕτως  
சொன்னான் -மற்றும் -அந்த பிரதான-ஆசாரியன் -ஆனால் இவைகள் இப்படி  
[G3004](#) [G1161](#) [G3588](#) [G0749](#) [G1487](#) [G3778](#) [G3779](#)

ἔχει?

இருக்கின்றனவா

[G2192](#)

பிரதான ஆசாரியன் அவனை நோக்கி: காரியம் இப்படியா இருக்கிறது என்று கேட்டான்.

- 2 ὁ δὲ ἔφη, Ἰανθρες, ἀδελφοί, καὶ πατέρες,  
-அந்த -மற்றும் சொன்னான் மனிதர்களே சகோதரர்களே மற்றும் பிதாக்களே  
[G3588](#) [G1161](#) [G5346](#) [G0435](#) [G0080](#) [G2532](#) [G3962](#)
- ἀκούσατε! Ὁ Θεὸς τῆς δόξης ὡφθιη τῷ πατρὶ  
கேளுங்கள் -அந்த தேவன் -உடைய மகிமையின் தோன்றினார் -அந்த பிதாவாகிய  
[G0191](#) [G3588](#) [G2316](#) [G3588](#) [G1391](#) [G3708](#) [G3588](#) [G3962](#)

ἡμῶν Ἰβραὴμ, ὅντι ἐν τῇ Μεσοποταμίᾳ,  
நம்முடைய ஆபிரகாமுக்கு இருக்கும்போது -இல் -அந்த மெசொப்பொத்தாமியாவில்  
[G1473](#) [G0011](#) [G1510](#) [G1722](#) [G3588](#) [G3318](#)

παρὶν ἧ κατοικῆσαι αὐτὸν ἐν Χαρρᾶν,  
முன்னே அல்லது குடியிருக்கிறதற்கு அவன் -இல் காரானில்  
[G4250](#) [G2228](#) [G2730](#) [G0846](#) [G1722](#) [G5488](#)

அதற்கு அவன்: சகோதரர்களே, தகப்பன்மார்களே, கேளுங்கள். நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாம் காரானூரிலே குடியிருக்கிறதற்கு முன்பே மெசொப்பொத்தாமியா நாட்டிலே இருக்கும்போது மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமாகி:

- 3 καὶ εἶπεν παρὸς αὐτόν, Ἐξέλθε ἐκ τῆς γῆς  
மற்றும் சொன்னார் -நோக்கி அவனை புறப்படு -இலிருந்து -அந்த தேசத்திலிருந்து  
[G2532](#) [G3004](#) [G4314](#) [G0846](#) [G1831](#) [G1537](#) [G3588](#) [G1093](#)

σου, καὶ <ἐκ> τῆς συγγενείας σου, καὶ δεῦρο  
உன்னுடைய மற்றும் -இலிருந்து -அந்த இனத்திலிருந்து உன்னுடைய மற்றும் வா  
[G4771](#) [G2532](#) [G1537](#) [G3588](#) [G4772](#) [G4771](#) [G2532](#) [G1204](#)

εἰς τὴν γῆν ἧν ἄν σοι δεῖξω.  
-நோக்கி -அந்த தேசத்திற்கு எந்த -ஆகிலும் உனக்கு காட்டுவேன்  
[G1519](#) [G3588](#) [G1093](#) [G3739](#) [G0302](#) [G4771](#) [G1166](#)

நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும்விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்திற்குப் போ என்றார்.

4	τότε அப்பொழுது <a href="#">G5119</a>	ἐξελθὼν புறப்பட்டு <a href="#">G1831</a>	ἐκ -இலிருந்து <a href="#">G1537</a>	γῆς தேசத்திலிருந்து <a href="#">G1093</a>	Χαλδαίων, கல்தேயரின் <a href="#">G5466</a>	κατῶκισεν குடியிருந்தான் <a href="#">G2730</a>	ἐν -இல் <a href="#">G1722</a>		
	Χαρρᾶν, காரானில் <a href="#">G5488</a>	κἀκεῖθεν அங்கிருந்து <a href="#">G2547</a>	μετὰ -பின்பு <a href="#">G3326</a>	τὸ -அந்த <a href="#">G3588</a>	ἄποθαεῖν இறக்கிறதற்கு <a href="#">G0599</a>	τὸν -அந்த <a href="#">G3588</a>	πατέρα பிதாவை <a href="#">G3962</a>	αὐτοῦ, அவனுடைய <a href="#">G0846</a>	
	μετώκισεν குடியேற்றினார் <a href="#">G3351</a>	αὐτὸν அவனை <a href="#">G0846</a>	εἰς -நோக்கி <a href="#">G1519</a>	τῆν -அந்த <a href="#">G3588</a>	γῆν தேசத்திற்கு <a href="#">G1093</a>	ταύτην, இந்த <a href="#">G3778</a>	εἰς -நோக்கி <a href="#">G1519</a>	ἦν எந்த <a href="#">G3739</a>	ἄμεις நீங்கள் <a href="#">G4771</a>
	ἦν இப்பொழுது <a href="#">G3568</a>	κατοικεῖτε. குடியிருக்கிறீர்கள் <a href="#">G2730</a>							

அப்பொழுது அவன் கல்தேயர் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, காரானாரிலே குடியிருந்தான். அவனுடைய தகப்பன் மரித்தபின்பு, அந்த இடத்தைவிட்டு நீங்கள் இப்பொழுது குடியிருக்கிற இந்த தேசத்திற்கு அவனை அழைத்துக்கொண்டுவந்து குடியிருக்கும்படி செய்தார்.

5	καὶ மற்றும் <a href="#">G2532</a>	οὐκ இல்லை <a href="#">G3756</a>	ἔδωκεν கொடுத்தார் <a href="#">G1325</a>	αὐτῷ அவனுக்கு <a href="#">G0846</a>	κληρονομίαν சுதந்தரத்தை <a href="#">G2817</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	αὐτῇ, அதில் <a href="#">G0846</a>	οὐδὲ இல்லை <a href="#">G3761</a>
	βῆμα அடியெடுத்து <a href="#">G0968</a>	παοδός; காலின் <a href="#">G4228</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἐπηγγέλατο வாக்குத்ததம்பண்ணினார் <a href="#">G1861</a>	δοῦναί கொடுக்க <a href="#">G1325</a>	αὐτῷ அவனுக்கு <a href="#">G0846</a>	εἰς -நோக்கி <a href="#">G1519</a>	
	κατάσχεσιν உடைமையாக <a href="#">G2697</a>	αὐτῆν, அதை <a href="#">G0846</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	τῷ -அந்த <a href="#">G3588</a>	στέργματα சந்ததிக்கும் <a href="#">G4690</a>	αὐτοῦ அவனுடைய <a href="#">G0846</a>	μετ' -பின்பு <a href="#">G3326</a>	αὐτόν, அவனை <a href="#">G0846</a>
	οὐκ இல்லாதிருக்க <a href="#">G3756</a>	ὄντος இருக்கிற <a href="#">G1510</a>	αὐτῷ அவனுக்கு <a href="#">G0846</a>	τέκνου. பிள்ளை <a href="#">G5043</a>				

இதிலே ஒரு அடி நிலத்தையாவது அவனுக்கு சொத்தாகக் கொடுக்காமல், அவனுக்குப் பிள்ளையில்லாதிருக்கும்போது: உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் இதை சொத்தாகத் தருவேன் என்று அவனுக்கு வாக்குத்ததம்பண்ணினார்.

6	ἐδάφησεν பேசினார் <a href="#">G2980</a>	δὲ -மற்றும் <a href="#">G1161</a>	οὐτως இப்படி <a href="#">G3779</a>	ὁ -அந்த <a href="#">G3588</a>	Θεός; தேவன் <a href="#">G2316</a>	ὅτι என்று <a href="#">G3754</a>	ἔστα இருக்கும் <a href="#">G1510</a>	τὸ -அந்த <a href="#">G3588</a>	στέργμα சந்ததி <a href="#">G4690</a>
	αὐτοῦ அவனுடைய <a href="#">G0846</a>	πάροικον அந்நியன் <a href="#">G3941</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	γῆ தேசத்தில் <a href="#">G1093</a>	ἄλλοτριᾷ, அந்நிய <a href="#">G0245</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	δοῦλωσασιν அடிமைப்படுத்துவார்கள் <a href="#">G1402</a>		
	αὐτό, அதை <a href="#">G0846</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	κακώσασιν துன்புறுத்துவார்கள் <a href="#">G2559</a>	ἔτη ஆண்டுகள் <a href="#">G2094</a>	τετρακόσια; நானூறு <a href="#">G5071</a>				

அப்படியே, தேவன் அவனை நோக்கி: உன் சந்ததியார் வேறு தேசத்தில் குடியிருப்பார்கள்; அந்த தேசத்தார் அவர்களை அடிமைகளாக்கி, நானூறு வருடங்கள் துன்பப்படுத்துவார்கள்.

7	καὶ	τὸ	ἔθνος	ᾧ	ἐὼν	διολέουσιν,	κρινῶ
	மற்றும்	-அந்த	தேசத்தை	எந்த	-ஆகிலும்	அடிமைப்படுவார்களோ	நியாயந்தீர்ப்பேன்
	<a href="#">G2532</a>	<a href="#">G3588</a>	<a href="#">G1484</a>	<a href="#">G3739</a>	<a href="#">G1437</a>	<a href="#">G1398</a>	<a href="#">G2919</a>
	ἐγώ,	ὁ	Θεὸς	εἶπεν;	καὶ	μετὰ	ταῦτα
	நான்	-அந்த	தேவன்	சொன்னார்	மற்றும்	-பின்பு	இவைகளை
	<a href="#">G1473</a>	<a href="#">G3588</a>	<a href="#">G2316</a>	<a href="#">G3004</a>	<a href="#">G2532</a>	<a href="#">G3326</a>	<a href="#">G3778</a>
	καὶ	λατρεῦσασιν	μοι	ἐν	τῷ	τόπῳ	τοῦτῳ.
	மற்றும்	ஆராதிப்பார்கள்	எனக்கு	-இல்	-அந்த	இடத்தில்	இந்த
	<a href="#">G2532</a>	<a href="#">G3000</a>	<a href="#">G1473</a>	<a href="#">G1722</a>	<a href="#">G3588</a>	<a href="#">G5117</a>	<a href="#">G3778</a>

அவர்களை அடிமைப்படுத்தும் மக்களை நான் தண்டிப்பேன். அதற்குப்பின்பு அவர்கள் புறப்பட்டுவந்து இந்த இடத்திலே எனக்கு ஆராதனை செய்வார்கள் என்றார்.

8	καὶ	ἔδωκεν	αὐτῷ	διαθήκην	περιτομῆς;	καὶ	οὕτως
	மற்றும்	கொடுத்தார்	அவனுக்கு	உடன்படிக்கையை	விருத்தசேதனத்தின்	மற்றும்	இப்படி
	<a href="#">G2532</a>	<a href="#">G1325</a>	<a href="#">G0846</a>	<a href="#">G1242</a>	<a href="#">G4061</a>	<a href="#">G2532</a>	<a href="#">G3779</a>
	ἐγέννησεν	τὸν	Ἰσαὰκ,	καὶ	περιέτεμεν	αὐτὸν	τῇ
	பெற்றான்	-அந்த	ஈசாக்கை	மற்றும்	விருத்தசேதனம்பண்ணினான்	அவனை	-அந்த
	<a href="#">G1080</a>	<a href="#">G3588</a>	<a href="#">G2464</a>	<a href="#">G2532</a>	<a href="#">G4059</a>	<a href="#">G0846</a>	<a href="#">G3588</a>
	ἡμέρα	τῇ	ὀγδόῃ;	καὶ	Ἰσαὰκ	τὸν	Ἰακώβ,
	நாளில்	-அந்த	எட்டாம்	மற்றும்	ஈசாக்கு	-அந்த	யாக்கோபை
	<a href="#">G2250</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3590</a>	<a href="#">G2532</a>	<a href="#">G2464</a>	<a href="#">G3588</a>	<a href="#">G2384</a>
	καὶ	Ἰακώβ	καὶ	Ἰακώβ	καὶ	Ἰακώβ	καὶ
	மற்றும்	யாக்கோபு	மற்றும்	யாக்கோபு	மற்றும்	யாக்கோபு	மற்றும்
	<a href="#">G2532</a>	<a href="#">G2384</a>	<a href="#">G2532</a>	<a href="#">G2384</a>	<a href="#">G2532</a>	<a href="#">G2384</a>	<a href="#">G2384</a>
	τοῦς	δύδεκα	πατριάρχαις.				
	-அந்த	பன்னிரண்டு	குலப்பிதாக்களை				
	<a href="#">G3588</a>	<a href="#">G1427</a>	<a href="#">G3966</a>				

மேலும் விருத்தசேதன உடன்படிக்கையையும் அவனுக்கு ஏற்படுத்தினார். அந்தப்படியே அவன் ஈசாக்கைப் பெற்றபோது, எட்டாம் நாளிலே அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான். ஈசாக்கு யாக்கோபையும், யாக்கோபு பன்னிரண்டு கோத்திரப்பிதாக்களையும் பெற்றார்கள்.

9	Καὶ	οἱ	πατριάρχαι,	ζῆλῶσαντες	τὸν	Ἰωσήφ,	ἠαῖδοντο
	மற்றும்	-அந்த	குலப்பிதாக்கள்	பொறாமைகொண்டு	-அந்த	யோசேப்பை	விற்பார்கள்
	<a href="#">G2532</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3966</a>	<a href="#">G2206</a>	<a href="#">G3588</a>	<a href="#">G2501</a>	<a href="#">G0591</a>
	εἰς	Αἴγυπτον.	καὶ	ἦν	ὁ	Θεὸς	μετ’
	-நோக்கி	எகிப்துக்கு	மற்றும்	இருந்தார்	-அந்த	தேவன்	-உடன்
	<a href="#">G1519</a>	<a href="#">G0125</a>	<a href="#">G2532</a>	<a href="#">G1510</a>	<a href="#">G3588</a>	<a href="#">G2316</a>	<a href="#">G3326</a>
							αὐτοῦ,
							அவனோடு
							<a href="#">G0846</a>

அந்தக் கோத்திரப்பிதாக்கள் பொறாமைகொண்டு யோசேப்பை எகிப்துக்குக் கொண்டுபோகும்படியாக விற்ப்போட்டார்கள்.

- 10 καὶ ἐξέλιτο αὐτὸν ἐκ πασῶν τῶν θλιψέων  
மற்றும் விடுவித்தார் அவனை -இலிருந்து எல்லா -அந்த உபத்திரவங்களிலிருந்து  
[G2532](#) [G1807](#) [G0846](#) [G1537](#) [G3956](#) [G3588](#) [G2347](#)
- αὐτοῦ; καὶ ἔδωκεν αὐτῷ χάριν καὶ σοφίαν  
அவனுடைய மற்றும் கொடுத்தார் அவனுக்கு கிருபையையும் மற்றும் ஞானத்தையும்  
[G0846](#) [G2532](#) [G1325](#) [G0846](#) [G5485](#) [G2532](#) [G4678](#)
- ἐναντίον Φαραῶν, βασιλέως Αἰγύπτου; καὶ κατέστησεν αὐτὸν  
-முன்பாக பார்வோனின் ராஜாவாகிய எகிப்தின் மற்றும் நியமித்தார் அவனை  
[G1726](#) [G5328](#) [G0935](#) [G0125](#) [G2532](#) [G2525](#) [G0846](#)
- ἡγοῦμενον ἐπ' Αἴγυπτον, καὶ [ἐφ'] ὄλον τὸν οἶκον  
அதிகாரியாக -மேல் எகிப்தின்மேலும் மற்றும் -மேல் முழு -அந்த வீட்டின்மேலும்  
[G2233](#) [G1909](#) [G0125](#) [G2532](#) [G1909](#) [G3650](#) [G3588](#) [G3624](#)
- αὐτοῦ.  
அவனுடைய  
[G0846](#)

தேவனோ அவனோடிருந்து, எல்லா உபத்திரவங்களில் இருந்தும் அவனை விடுவித்து, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடம் அவனுக்கு தயவையும் ஞானத்தையும் அருளினார்; அந்த ராஜா அவனை எகிப்துதேசத்திற்கும் தன் வீடு அனைத்திற்கும் அதிகாரியாக ஏற்படுத்தினான்.

- 11 ἦλθεν δὲ λυμὸς ἐφ' ὄλην τὴν Αἴγυπτον καὶ Χανάαν,  
வந்தது -மற்றும் பஞ்சம் -மேல் முழு -அந்த எகிப்திலும் மற்றும் கானானிலும்  
[G2064](#) [G1161](#) [G3042](#) [G1909](#) [G3650](#) [G3588](#) [G0125](#) [G2532](#) [G5477](#)
- καὶ θλίψις μεγάλη, καὶ οὐχ ἠῆρισκον χορτάσματα οἱ  
மற்றும் உபத்திரவம் பெரிய மற்றும் இல்லை கண்டுபிடித்தார்கள் ஆகாரத்தை -அந்த  
[G2532](#) [G2347](#) [G3173](#) [G2532](#) [G3756](#) [G2147](#) [G5527](#) [G3588](#)
- πατέρες ἡμῶν.  
பிதாக்கள் நம்முடைய  
[G3962](#) [G1473](#)

பின்பு எகிப்து கானான் என்னும் தேசங்களிலெங்கும் பஞ்சமும் அதிக வருத்தமும் உண்டாகி, நம்முடைய முற்பிதாக்களுக்கு ஆகாரம் கிடைக்காமல்போனது.

- 12 ἀκούσας δὲ Ἰακώβ, ὄντα σταῖα εἰς Αἴγυπτον,  
கேட்டு -மற்றும் யாக்கோபு இருக்கிற தானியத்தை -நோக்கி எகிப்திற்கு  
[G0191](#) [G1161](#) [G2384](#) [G1510](#) [G4621](#) [G1519](#) [G0125](#)
- ἔξαναέστειλεν τοὺς πατέρας ἡμῶν παρῶτον;  
அனுப்பினான் -அந்த பிதாக்களை நம்முடைய முதல்முறை  
[G1821](#) [G3588](#) [G3962](#) [G1473](#) [G4412](#)

அப்பொழுது எகிப்திலே தானியம் உண்டு என்று யாக்கோபு கேள்விப்பட்டு, யோசேப்புடைய மூத்த சகோதரர்களை முதல்முறை அனுப்பினான்.

- 13 καὶ ἐν τῷ δευτέρῳ, ἀνεγνώρισθη Ἴωσήφ τοῖς  
மற்றும் -இல் -அந்த இரண்டாம்முறை அறியப்பட்டான் யோசேப்பு -அந்த  
[G2532](#) [G1722](#) [G3588](#) [G1208](#) [G0319](#) [G2501](#) [G3588](#)
- ἀδέλφους αὐτοῦ, καὶ φανερόν ἐγένετο τῷ  
சகோதரர்களுக்கு அவனுடைய மற்றும் வெளிப்படையானது ஆயிற்று -அந்த  
[G0080](#) [G0846](#) [G2532](#) [G5318](#) [G1096](#) [G3588](#)
- Φαραῶν τὸ γένος [τοῦ] Ἴωσήφ.  
பார்வோனுக்கு -அந்த வம்சம் -உடைய யோசேப்பின்  
[G5328](#) [G3588](#) [G1085](#) [G3588](#) [G2501](#)

இரண்டாம்முறை யோசேப்பு தன்னுடைய சகோதரர்களுக்குத் தன்னைத் தெரியப்படுத்தினான். யோசேபுடைய வம்சமும் பார்வோனுக்குத் தெரியவந்தது.

- 14 ἀποστειλάς δέ, Ἰωσήφ μετεκαλέσαστο Ἰακώβ, τὸν πατέρα  
அனுப்பி -மற்றும் யோசேப்பு வரவழைத்தான் யாக்கோபை -அந்த பிதாவை  
[G0649](#) [G1161](#) [G2501](#) [G3333](#) [G2384](#) [G3588](#) [G3962](#)
- αὐτοῦ, καὶ παῖσιν τὴν συγγένειαν, ἐν ψυχαῖς ἔβδωμήκοντα  
அவனுடைய மற்றும் எல்லா -அந்த இனத்தை -இல் ஆத்துமாக்கள் எழுபது  
[G0846](#) [G2532](#) [G3956](#) [G3588](#) [G4772](#) [G1722](#) [G5590](#) [G1440](#)
- πέντε.  
ஐந்து  
[G4002](#)

பின்பு யோசேப்பு, தன்னுடைய தகப்பன் யாக்கோபையும் தன்னுடைய இனத்தார் எழுபத்தைந்துபேரையும் அழைத்துவரும்படி அனுப்பினான்.

- 15 καὶ κατέβη Ἰακώβ εἰς Αἴγυπτον καὶ ἐτέλεσεν, αὐτὸς  
மற்றும் இறங்கினான் யாக்கோபு -நோக்கி எகிப்திற்கு மற்றும் மரித்தான் அவனும்  
[G2532](#) [G2597](#) [G2384](#) [G1519](#) [G0125](#) [G2532](#) [G5053](#) [G0846](#)
- καὶ οἱ πατέρες ἡμῶν,  
மற்றும் -அந்த பிதாக்களும் நம்முடைய  
[G2532](#) [G3588](#) [G3962](#) [G1473](#)

அந்தப்படி யாக்கோபு எகிப்துக்குப் போனான். அவனும் நம்முடைய முற்பிதாக்களும் மரித்து,

- 16 καὶ μετετέθησαν εἰς Συχέμ, καὶ ἐτέθησαν  
மற்றும் கொண்டுபோகப்பட்டார்கள் -நோக்கி சீகேமுக்கு மற்றும் வைக்கப்பட்டார்கள்  
[G2532](#) [G3346](#) [G1519](#) [G4966](#) [G2532](#) [G5087](#)
- ἐν τῷ μνήματι, ᾧ ὠνήσατο Ἄβραάμ τμῆς  
-இல் -அந்த கல்லறையில் எந்த விலைக்குவாங்கினார் ஆபிரகாம் விலையாகிய  
[G1722](#) [G3588](#) [G3418](#) [G3739](#) [G5608](#) [G0011](#) [G5092](#)
- ἀργυρίου παρὰ τῶν πῶν Ἐμμώρ ἐν Συχέμ.  
வள்ளியின் -இடத்திலிருந்து -அந்த புத்திரர்களின் எம்மோரின் -இல் சீகேமில்  
[G0694](#) [G3844](#) [G3588](#) [G5207](#) [G1697](#) [G1722](#) [G4966](#)

அங்கேயிருந்து சீகேமுக்குக் கொண்டுவரப்பட்டு, ஆபிரகாம் சீகேமின் தகப்பனாகிய ஏமோருடைய சந்ததியாரிடத்தில் விலைக்கு வாங்கியிருந்த கல்லறையில் வைக்கப்பட்டார்கள்.

- 17 Καθὼς δὲ ἦγγυζεν ὁ χρόνος τῆς ἐπαγγελίας, ἦς  
-ஆனால் -மற்றும் நெருங்கிவந்தது -அந்த காலம் -உடைய வாக்குத்தத்தத்தின் எந்த  
[G2531](#) [G1161](#) [G1448](#) [G3588](#) [G5550](#) [G3588](#) [G1860](#) [G3739](#)
- ὡμολόγησεν ὁ Θεὸς τῷ Ἄβραάμ, ἠβξήσεν ὁ λαὸς  
அறிக்கையிட்டார் -அந்த தேவன் -அந்த ஆபிரகாமுக்கு வளர்ந்தது -அந்த ஜனம்  
[G3670](#) [G3588](#) [G2316](#) [G3588](#) [G0011](#) [G0837](#) [G3588](#) [G2992](#)
- καὶ ἐπληθύνθη ἐν Αἴγυπτῳ,  
மற்றும் பெருகிற்று -இல் எகிப்தில்  
[G2532](#) [G4129](#) [G1722](#) [G0125](#)

ஆபிரகாமுக்கு தேவன் ஆணையிட்டு அருளின வாக்குத்தத்தம் நிறைவேறும் நேரம் நெருங்கியபோது,

18	ἄχρι -வரை <a href="#">G0891</a>	ὅ எப்பொழுது <a href="#">G3739</a>	ἀνέστη எழும்பினான் <a href="#">G0450</a>	βασίλευς ராஜா <a href="#">G0935</a>	ἔτερος வேறொரு <a href="#">G2087</a>	ἐὰ' -மேல் <a href="#">G1909</a>	Αἰγυπτον, எகிப்தின்மேல் <a href="#">G0125</a>	ὅς எவன் <a href="#">G3739</a>
	ὁκ இல்லை <a href="#">G3756</a>	ἦδε அறிந்தான் <a href="#">G1492</a>	τὸν -அந்த <a href="#">G3588</a>	Ἰωσήφ. யோசேப்பை <a href="#">G2501</a>				

யோசேப்பைத் தெரியாத வேறொரு ராஜா தோன்றின காலம்வரையிலும், மக்கள் எகிப்திலே பலுகிப் பெருகினார்கள்.

19	ὁπότες இவன் <a href="#">G3778</a>	κατασοφισάμενος தந்திரமாய்நடந்து <a href="#">G2686</a>	τὸ -அந்த <a href="#">G3588</a>	γένος வம்சத்தை <a href="#">G1085</a>	ἦμῶν, நம்முடைய <a href="#">G1473</a>	ἐκάνκωσεν துன்புறுத்தினான் <a href="#">G2559</a>	τοὺς -அந்த <a href="#">G3588</a>	
	πατέρας பிதாக்களை <a href="#">G3962</a>	[ἦμῶν], நம்முடைய <a href="#">G1473</a>	τοῦ -உடைய <a href="#">G3588</a>	ποιεῖν செய்ய <a href="#">G4160</a>	τὰ -அந்த <a href="#">G3588</a>	βρέφη குழந்தைகளை <a href="#">G1025</a>	ἔκθητα எறிய <a href="#">G1570</a>	αὐτῶν, அவர்களுடைய <a href="#">G0846</a>
	εἰς -நோக்கி <a href="#">G1519</a>	τὸ -அந்த <a href="#">G3588</a>	μὴ இல்லை <a href="#">G3361</a>	ζωογονεῖσθαι. உயிர்வாழ <a href="#">G2225</a>				

அவன் நம்முடைய மக்களை வஞ்சகமாக நடப்பித்து, நம்முடைய முற்பிதாக்களின் குழந்தைகள் உயிரோடிராதபடிக்கு அவர்கள் அவைகளை வெளியே போட்டுவிடும்படி செய்து, அவர்களை உபத்திரவப்படுத்தினான்.

20	Ἐν -இல் <a href="#">G1722</a>	ᾧ எந்த <a href="#">G3739</a>	καρῷ காலத்தில் <a href="#">G2540</a>	ἐγενήθη பிறந்தான் <a href="#">G1080</a>	Μωσῆς, மோசே <a href="#">G3475</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἦν இருந்தான் <a href="#">G1510</a>	ἀστῆρος அழகான <a href="#">G0791</a>	τῷ -அந்த <a href="#">G3588</a>
	Θεῷ; தேவனுக்கு <a href="#">G2316</a>	ὅς எவன் <a href="#">G3739</a>	ἀνετράφη வளர்க்கப்பட்டான் <a href="#">G0397</a>	μῆνας மாதங்கள் <a href="#">G3376</a>	τρεῖς மூன்று <a href="#">G5140</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	τῷ -அந்த <a href="#">G3588</a>	ὀϊκῷ வீட்டில் <a href="#">G3624</a>	τοῦ -உடைய <a href="#">G3588</a>
	πατρὸς. பிதாவின் <a href="#">G3962</a>								

அக்காலத்திலே மோசே பிறந்து, மிகுந்த அழகுள்ளவனாக இருந்து, மூன்று மாதங்கள் தன் தகப்பன் வீட்டிலே வளர்க்கப்பட்டான்.

21	ἐκτεθῆντος வெளியேவைக்கப்பட்ட <a href="#">G1620</a>	δὲ -மற்றும் <a href="#">G1161</a>	αὐτοῦ, அவனை <a href="#">G0846</a>	ἀνέλιπατο எடுத்துக்கொண்டான் <a href="#">G0337</a>	αὐτὸν அவனை <a href="#">G0846</a>	ἦ -அந்த <a href="#">G3588</a>		
	θυσάτηρ மகள் <a href="#">G2364</a>	Φαραῶν, பார்வோனின் <a href="#">G5328</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἀνεθρῆψατο வளர்த்தான் <a href="#">G0397</a>	αὐτὸν அவனை <a href="#">G0846</a>	ἐν தனக்கென்று <a href="#">G1438</a>	εἰς -நோக்கி <a href="#">G1519</a>	πύλον. மகனாக <a href="#">G5207</a>

அவன் வீட்டிற்கு வெளியே போட்டுவிடப்பட்டபோது, பார்வோனுடைய மகள் அவனை எடுத்துத் தனக்குப் பிள்ளையாக வளர்த்தாள்.

- 22 καὶ ἐπαίδευσθῆ  
மற்றும் கற்பிக்கப்பட்டான்  
[G2532](#) [G3811](#)
- Μωσῆς [ἐν] πάσῃ σοφίᾳ Αἰγυπτίων;  
மோசே -இல் எல்லா ஞானத்தில் எகிப்தியரின்  
[G3475](#) [G1722](#) [G3956](#) [G4678](#) [G0124](#)
- ἦν δὲ δυνατὸς ἐν λόγῳ καὶ ἔργῳ  
இருந்தான் -மற்றும் வல்லவன் -இல் வார்த்தைகளிலும் மற்றும் கிரியைகளிலும்  
[G1510](#) [G1161](#) [G1415](#) [G1722](#) [G3056](#) [G2532](#) [G2041](#)

αὐτοῦ.

அவனுடைய  
[G0846](#)

மோசே எகிப்தியருடைய எல்லா சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான்.

- 23 Ὡς δὲ ἐλθὼν αὐτῷ τεσσαρακονταετηρῶς χρόνος, ἀνέβη  
-ஆனால் -மற்றும் நிறைவேறியபோது அவனுக்கு நாற்பதாண்டு காலம் ஏறிற்று  
[G5613](#) [G1161](#) [G4137](#) [G0846](#) [G5063](#) [G5550](#) [G0305](#)
- ἐπὶ τῆν καρδίαν αὐτοῦ, ἐπισκεψάσθαι τοὺς ὀφθαλμοὺς  
-மேல் -அந்த இருதயத்தில் அவனுடைய சந்திக்க -அந்த சகோதரர்களை  
[G1909](#) [G3588](#) [G2588](#) [G0846](#) [G1980](#) [G3588](#) [G0080](#)
- αὐτοῦ, τοὺς οὐλοὺς Ἴσραήλ;  
அவனுடைய -அந்த புத்திரர்களாகிய இஸ்ரவேலின்  
[G0846](#) [G3588](#) [G5207](#) [G2474](#)

அவனுக்கு நாற்பது வயதானபோது, இஸ்ரவேலின் பிள்ளைகளாகிய தன்னுடைய சகோதரர்களைக் கண்டு சந்திக்கும்படி அவனுடைய இருதயத்தில் தோன்றியது.

- 24 καὶ ἴδὼν τινα ἄδικοὺς μὲν, ἠμύνατο, καὶ  
மற்றும் கண்டு ஒருவனை அநியாயமாய் நடத்தப்படுகிறவனை பாதுகாத்தான் மற்றும்  
[G2532](#) [G3708](#) [G5100](#) [G0091](#) [G0292](#) [G2532](#)
- ἐπαίνουσαν ἑκδικήσασθαι τῷ καταποντισμῷ, πατάξας τὸν  
செய்தான் பழிவாங்குதலை -அந்த ஒடுக்கப்படுகிறவனுக்கு அடித்து -அந்த  
[G4160](#) [G1557](#) [G3588](#) [G2669](#) [G3960](#) [G3588](#)
- Αἰγύπτου.  
எகிப்தியனை  
[G0124](#)

அப்பொழுது அவர்களில் ஒருவன் அநியாயமாக நடத்தப்படுகிறதை அவன் கண்டு, அவனுக்குத் துணையாக இருந்து, எகிப்தியனை வெட்டி, துன்பப்பட்டவனுக்கு நியாயம் செய்தான்.

- 25 ἐνόμει δὲ, συνείατο τοὺς ὀφθαλμοὺς [αὐτοῦ], ὅτι  
நினைத்தான் -மற்றும் புரிந்துகொள்ள -அந்த சகோதரர்களை அவனுடைய என்று  
[G3543](#) [G1161](#) [G4920](#) [G3588](#) [G0080](#) [G0846](#) [G3754](#)
- ὅτι θεὸς δὲ ἰσχυρὸς αὐτοῦ δίδωσιν σωτηρίαν  
-அந்த தேவன் -மூலமாக கையின் அவனுடைய கொடுக்கிறார் இரட்சிப்பை  
[G3588](#) [G2316](#) [G1223](#) [G5495](#) [G0846](#) [G1325](#) [G4991](#)
- αὐτοῦ. οἱ δὲ οὐ συνῆκαν.  
அவர்களுக்கு -அந்த -ஆகிலும் இல்லை புரிந்துகொண்டார்கள்  
[G0846](#) [G3588](#) [G1161](#) [G3756](#) [G4920](#)

தன்னுடைய கையினாலே தேவன் தங்களுக்கு விடுதலையைத் தருவார் என்பதைத் தன்னுடைய சகோதரர்கள் தெரிந்துகொள்வார்களென்று அவன் நினைத்தான்; அவர்களோ அதை தெரிந்துகொள்ளவில்லை.

26	τῆ -அந்த <a href="#">G3588</a>	τε -மற்றும் <a href="#">G5037</a>	ἐπαλοῦσα அடுத்த <a href="#">G1966</a>	ῥῆμα, ἡ நாளில் <a href="#">G2250</a>	ῥῆμα தோன்றினான் <a href="#">G3708</a>	αὐτοῖς அவர்களுக்கு <a href="#">G0846</a>
	μαχομένοις, சண்டையிடுகிறவர்களுக்கு <a href="#">G3164</a>		καὶ மற்றும் <a href="#">G2532</a>	συνήλλασεν சமாதானப்படுத்தினான் <a href="#">G4900</a>	αὐτοὺς அவர்களை <a href="#">G0846</a>	εἰς -நோக்கி <a href="#">G5159</a>
	εἰρηνην, சமாதானத்திற்கு <a href="#">G1515</a>	εἰπών, சொல்லி <a href="#">G3004</a>	ἄνδρες, மனிதர்களே <a href="#">G0435</a>	ἄδελφοί சகோதரர்கள் <a href="#">G0080</a>	ἐστε. நீங்கள் <a href="#">G1510</a>	ἵνα ἔσονται ஏன் என்ன <a href="#">G2443</a> <a href="#">G5101</a>
	ἀδικεῖτε அநியாயம்செய்கிறீர்கள் <a href="#">G0091</a>		ἀλλήλους? ஒருவருக்கொருவர் <a href="#">G0240</a>			

மறுநாளிலே சண்டைபண்ணிக்கொண்டிருக்கிற இரண்டுபேரை அவன் கண்டு: மனிதர்களே, நீங்கள் சகோதரர்களாக இருக்கிறீர்கள்; ஒருவருக்கொருவர் அநியாயம் செய்கிறது என்ன என்று, அவர்களைச் சமாதானப்படுத்தும்படி பேசினான்.

27	ὁ -அந்த <a href="#">G3588</a>	δὲ -ஆகிலும் <a href="#">G1161</a>	ἀδικῶν அநியாயம்செய்கிறவன் <a href="#">G0091</a>	τὸν -அந்த <a href="#">G3588</a>	πλησίον அயலானை <a href="#">G4139</a>	ἀπώσατο தள்ளினான் <a href="#">G0683</a>	αὐτὸν, அவனை <a href="#">G0846</a>
	εἰπών, சொல்லி <a href="#">G3004</a>	τίς யார் <a href="#">G5101</a>	σε உன்னை <a href="#">G4771</a>	κατέστησεν, நியமித்தான் <a href="#">G2525</a>	ἄρχοντα அதிகாரியாகவும் <a href="#">G0758</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	δικαστήν நியாயாதிபதியாகவும் <a href="#">G1348</a>
	ἐφ' -மேல் <a href="#">G1909</a>	ῥῆμα? நம்மேல் <a href="#">G1473</a>					

ஆனால் மற்றவனுக்கு அநியாயஞ்செய்தவன் அவனைப் பிடித்துத் தள்ளி: எங்கள்மேல் அதிகாரியாகவும், நியாயாதிபதியாகவும் உன்னை நியமித்தவன் யார்?

28	μὴ இல்லை <a href="#">G3361</a>	ἀνελεῖν கொல்ல <a href="#">G0337</a>	με என்னை <a href="#">G1473</a>	σὺ நீ <a href="#">G4771</a>	θέλεις, விரும்புகிறாயா <a href="#">G2309</a>	ὅν எந்த <a href="#">G3739</a>	τρόπον விதமாக <a href="#">G5158</a>	ἀνελεῖς கொன்றாய் <a href="#">G0337</a>	ἐχθρῶν நேற்று <a href="#">G5504</a>
	τὸν -அந்த <a href="#">G3588</a>	ἁγίον எகிப்தியனை <a href="#">G0124</a>							

நேற்று நீ அந்த எகிப்தியனைக் கொன்றதுபோல என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயோ என்றான்.

29	ἔφυσεν ஓடினான் <a href="#">G5343</a>	δὲ -மற்றும் <a href="#">G1161</a>	Μωϋσῆς மோசே <a href="#">G3475</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	τῷ -அந்த <a href="#">G3588</a>	λόγῳ வார்த்தையினால் <a href="#">G3056</a>	τοῦτω, இந்த <a href="#">G3778</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἐγένετο ஆனான் <a href="#">G1096</a>
	παροικῶν அந்நியன் <a href="#">G3941</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	γῆ தேசத்தில் <a href="#">G1093</a>	Μαδίμ, மீதியானின் <a href="#">G3099</a>	οὗ அங்கே <a href="#">G3757</a>	ἐγέννησεν பெற்றான் <a href="#">G1080</a>	πύργους புத்திரர்களை <a href="#">G5207</a>		δύο. இரண்டு <a href="#">G1417</a>

இந்த வார்த்தையினிமித்தம் மோசே ஓடிப்போய், மீதியான் தேசத்திலே வசித்து வந்தான்; அங்கே இருக்கும்போது அவனுக்கு இரண்டு குமாரர்கள் பிறந்தார்கள்.

30	Kaì மற்றும் <a href="#">G2532</a>	τῆς நிறைவேறின <a href="#">G4137</a>	ἐπι ஆண்டுகள் <a href="#">G2094</a>	προσέρχονται, நாற்பது <a href="#">G5062</a>	ὅτι தோன்றினான் <a href="#">G3708</a>	ἀπὸ அவனுக்கு <a href="#">G0846</a>	ἐν -இல் <a href="#">G1722</a>
	τῆς -அந்த <a href="#">G3588</a>	ἐπι வனாந்தரத்தில் <a href="#">G2048</a>	ἐπι -உடைய <a href="#">G3588</a>	ἐπι மலையின் <a href="#">G3735</a>	ἐπι சீனாயின் <a href="#">G4614</a>	ἐπι தூதன் <a href="#">G0032</a>	ἐν -இல் <a href="#">G1722</a>
	ἐπι அக்கினியின் <a href="#">G4442</a>	ἐπι முட்செடியின் <a href="#">G0942</a>					

நாற்பது வருடங்கள் முடிந்தபின்பு, சீனாய்மலையின் வனாந்திரத்திலே கர்த்தருடைய தூதன் முட்செடி எரிகிற அக்கினிஜுவாலையிலே அவனுக்குத் தரிசனமானார்.

31	ὅτι -அந்த <a href="#">G3588</a>	ἐπι -மற்றும் <a href="#">G1161</a>	Μωϋσῆς மோசே <a href="#">G3475</a>	ἰδὼν, கண்டு <a href="#">G3708</a>	ἐθαύμαζεν ஆச்சரியப்பட்டான் <a href="#">G2296</a>	τὸ -அந்த <a href="#">G3588</a>	ὄραμα; காட்சியை <a href="#">G3705</a>
	προσερχομένου நெருங்குகிறபொழுது <a href="#">G4334</a>	ἐπι -மற்றும் <a href="#">G1161</a>	ἀπὸ அவன் <a href="#">G0846</a>	κατανοῶσα, பார்க்க <a href="#">G2657</a>	ἐγένετο ஆயிற்று <a href="#">G1096</a>	φωνῆ சத்தம் <a href="#">G5456</a>	Κυρίου: ஆண்டவருடைய <a href="#">G2962</a>

மோசே அந்தத் தரிசனத்தைக் கண்டு, அதிசயப்பட்டு, அதை உற்றுப்பார்க்கும்படி அருகில் வரும்போது:

32	Ἐγὼ நான் <a href="#">G1473</a>	ὅτι -அந்த <a href="#">G3588</a>	Θεὸς தேவன் <a href="#">G2316</a>	τῶν -அந்த <a href="#">G3588</a>	πατέρων பிதாக்களின் <a href="#">G3962</a>	σου, உன்னுடைய <a href="#">G4771</a>	ὅτι -அந்த <a href="#">G3588</a>	Θεὸς தேவன் <a href="#">G2316</a>	Ἄβραάμ, ஆபிரகாமின் <a href="#">G0011</a>
	καὶ மற்றும் <a href="#">G2532</a>	Ἰσαὰκ, ஈசாக்கின் <a href="#">G2464</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	Ἰακώβ. யாக்கோபின் <a href="#">G2384</a>	ἔντρομος நடுங்குகிறவனாய் <a href="#">G1790</a>	ἐπι -மற்றும் <a href="#">G1161</a>	ἐπι -மற்றும் <a href="#">G1161</a>	ἐπι ஆகி <a href="#">G1096</a>	
	Μωϋσῆς, மோசே <a href="#">G3475</a>	ὁ இல்லை <a href="#">G3756</a>	ἐπι துணிந்தான் <a href="#">G5111</a>	κατανοῶσα. பார்க்க <a href="#">G2657</a>					

நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் முற்பிதாக்களுடைய தேவனாக இருக்கிறேன் என்று கர்த்தர் உரைத்த சத்தம் அவனுக்குக் கேட்டது. அப்பொழுது மோசே நடுக்கமடைந்து, உற்றுப்பார்க்கத் துணிச்சல் இல்லாமலிருந்தான்.

33	εἶπεν சொன்னார் <a href="#">G3004</a>	ἐπι -மற்றும் <a href="#">G1161</a>	ἀπὸ அவனுக்கு <a href="#">G0846</a>	ὅτι -அந்த <a href="#">G3588</a>	Κύριος, ஆண்டவர் <a href="#">G2962</a>	Ἄϊσον கழற்று <a href="#">G3089</a>	τὸ -அந்த <a href="#">G3588</a>	ὑπὸ பாதரட்சையை <a href="#">G5266</a>	
	τῶν -அந்த <a href="#">G3588</a>	παθῶν பாதங்களின் <a href="#">G4228</a>	σου, உன்னுடைய <a href="#">G4771</a>	ὅτι -அந்த <a href="#">G3588</a>	ἐπι -ஏனெனில் <a href="#">G1063</a>	ἐπι இடம் <a href="#">G5117</a>	ἐπι -மேல் <a href="#">G1909</a>	ἐπι எந்த <a href="#">G3739</a>	ἐπι நிற்கிறாய் <a href="#">G2476</a>
	ἐπι தேசம் <a href="#">G1093</a>	ἐπι பரிசுத்த <a href="#">G0040</a>	ἐπι ஆகும் <a href="#">G1510</a>						

பின்னும் கர்த்தர் அவனை நோக்கி: உன் பாதங்களிலிருக்கிற காலணிகளைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமியாக இருக்கிறது.

34	ἰδὼν,	εἶδον	τῆν	κάκωσιν	τοῦ	λαοῦ	μου	τοῦ
	கண்டு	கண்டேன்	-அந்த	துன்பத்தை	-உடைய	ஜனத்தின்	என்னுடைய	-உடைய
	<a href="#">G3708</a>	<a href="#">G3708</a>	<a href="#">G3588</a>	<a href="#">G2561</a>	<a href="#">G3588</a>	<a href="#">G2992</a>	<a href="#">G1473</a>	<a href="#">G3588</a>
	ἐν	Αἰγύπτῳ,	καὶ	τοῦ	στεναγμοῦ	αὐτοῦ	ῥήκουσα,	καὶ
	-இல்	எகிப்தில்	மற்றும்	-உடைய	பெருமூச்சை	அவர்களுடைய	கேட்டேன்	மற்றும்
	<a href="#">G1722</a>	<a href="#">G0125</a>	<a href="#">G2532</a>	<a href="#">G3588</a>	<a href="#">G4726</a>	<a href="#">G0846</a>	<a href="#">G0191</a>	<a href="#">G2532</a>
	κατέβην	ἐξῆλθεῖν	αὐτοῦ;	καὶ	ἦν	δὲ πο,	ἀποσεῖλω	
	இறங்கினேன்	விடுவிக்க	அவர்களை	மற்றும்	இப்பொழுது	வா	அனுப்புவேன்	
	<a href="#">G2597</a>	<a href="#">G1807</a>	<a href="#">G0846</a>	<a href="#">G2532</a>	<a href="#">G3568</a>	<a href="#">G1204</a>	<a href="#">G0649</a>	
	σε	εἰς	Αἴγυπτον.					
	உன்னை	-நோக்கி	எகிப்திற்கு					
	<a href="#">G4771</a>	<a href="#">G1519</a>	<a href="#">G0125</a>					

எகிப்திலிருக்கிற என் மக்களின் உபத்திரவத்தை நான் கண்டு, அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, அவர்களை விடுவிக்கும்படி இறங்கினேன்; ஆகவே, நீ வா, நான் உன்னை எகிப்திற்கு அனுப்புவேன் என்றார்.

35	Τοῦτον	τὸν	Μωσῆν,	ὃν	ῥηνήσαντο,	εἰπόντες,	Τίς	σε
	இந்த	-அந்த	மோசேயை	எவனை	மறுதலித்தார்கள்	சொல்லி	யார்	உன்னை
	<a href="#">G3778</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3475</a>	<a href="#">G3739</a>	<a href="#">G0720</a>	<a href="#">G3004</a>	<a href="#">G5101</a>	<a href="#">G4771</a>
	κατέστησεν	ἄρχοντα	καὶ	δικαστήν?	τοῦτον	ὁ	Θεὸς	
	நியமித்தான்	அதிகாரியாகவும்	மற்றும்	நியாயாதிபதியாகவும்	இவனை	-அந்த	தேவன்	
	<a href="#">G2525</a>	<a href="#">G0758</a>	<a href="#">G2532</a>	<a href="#">G1348</a>	<a href="#">G3778</a>	<a href="#">G3588</a>	<a href="#">G2316</a>	
	καὶ	ἄρχοντα	καὶ	λυτρωτῆν	ἀπέσταλκεν,	σὺν	χειρὶ	
	மற்றும்	அதிகாரியாகவும்	மற்றும்	மீட்பராகவும்	அனுப்பியிருக்கிறார்	-உடன்	கையினால்	
	<a href="#">G2532</a>	<a href="#">G0758</a>	<a href="#">G2532</a>	<a href="#">G3086</a>	<a href="#">G0649</a>	<a href="#">G4862</a>	<a href="#">G5495</a>	
	ἀγγέλου	τοῦ	ὀφθέντος	αὐτοῦ	ἐν	τῇ	βίτῳ.	
	தூதனுடைய	-அந்த	தோன்றின	அவனுக்கு	-இல்	-அந்த	முட்செடியில்	
	<a href="#">G0032</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3708</a>	<a href="#">G0846</a>	<a href="#">G1722</a>	<a href="#">G3588</a>	<a href="#">G0942</a>	

உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் நியமித்தவன் யார் என்று சொல்லி அவர்கள் நிராகரித்த இந்த மோசேயைத்தான் தேவன், முட்செடியில் அவனுக்குத் தரிசனமான தூதனாலே தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார்.

36	οὗτος	ἐξήγαγεν	αὐτοῦς,	ποιήσας	τέρατα	καὶ	
	இவன்	புறப்படப்பண்ணினான்	அவர்களை	செய்து	அதிசயங்களையும்	மற்றும்	
	<a href="#">G3778</a>	<a href="#">G1806</a>	<a href="#">G0846</a>	<a href="#">G4160</a>	<a href="#">G5059</a>	<a href="#">G2532</a>	
	σημεῖα	ἐν	γῆ	Αἰγύπτῳ,	καὶ	ἐν	Ἐρυθρῷ
	அடையாளங்களையும்	-இல்	தேசத்தில்	எகிப்தின்	மற்றும்	-இல்	சிவந்த
	<a href="#">G4592</a>	<a href="#">G1722</a>	<a href="#">G1093</a>	<a href="#">G0125</a>	<a href="#">G2532</a>	<a href="#">G1722</a>	<a href="#">G2063</a>
	καὶ	ἐν	τῇ	ἐρημῳ	ἔτη	τεσσαράκοντα.	
	மற்றும்	-இல்	-அந்த	வனாந்தரத்தில்	ஆண்டுகள்	நாற்பது	
	<a href="#">G2532</a>	<a href="#">G1722</a>	<a href="#">G3588</a>	<a href="#">G2048</a>	<a href="#">G2094</a>	<a href="#">G5062</a>	

இவனே அவர்களை அங்கேயிருந்து அழைத்துக்கொண்டுவந்து, எகிப்து தேசத்திலேயும் செங்கடலிலேயும், நாற்பது வருடகாலமாக வனாந்திரத்திலேயும், அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.

37	οὐτός	ἐστιν	ὁ	Μωσῆς	ὁ	εἶπας	τοῖς	υἱοῖς
	இவன்	ஆகும்	-அந்த	மோசே	-அந்த	சொன்ன	-அந்த	புத்திரர்களுக்கு
	<a href="#">G3778</a>	<a href="#">G1510</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3475</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3004</a>	<a href="#">G3588</a>	<a href="#">G5207</a>
	Ἰσραήλ,	Προφήτην	ἔμειν	ἀναστῆσαι	ὁ	Θεός,	ἐκ	
	இஸ்ரவேலின்	தீர்க்கதரிசியை	உங்களுக்கு	எழுப்புவார்	-அந்த	தேவன்	-இலிருந்து	
	<a href="#">G2474</a>	<a href="#">G4396</a>	<a href="#">G4771</a>	<a href="#">G0450</a>	<a href="#">G3588</a>	<a href="#">G2316</a>	<a href="#">G1537</a>	
	τῶν	ἀδελφῶν	ἔμειν,	ὡς	ἐμὲ,			
	-அந்த	சகோதரர்களிலிருந்து	உங்களுடைய	-போல்	என்னைப்போல்			
	<a href="#">G3588</a>	<a href="#">G0080</a>	<a href="#">G4771</a>	<a href="#">G5613</a>	<a href="#">G1473</a>			

இஸ்ரவேல் மக்களை நோக்கி: உங்களுடைய தேவனாகிய கர்த்தர் உங்களுடைய சகோதரர்களிலிருந்து என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக ஏற்படுத்துவார், அவர் சொல்வதை கேட்பீர்களாக என்று சொன்னவனும் இந்த மோசேயே.

38	οὐτός	ἐστιν	ὁ	γενόμενος	ἐν	τῇ	ἐκκλησίᾳ	ἐν	τῇ
	இவன்	ஆகும்	-அந்த	ஆன	-இல்	-அந்த	சபையில்	-இல்	-அந்த
	<a href="#">G3778</a>	<a href="#">G1510</a>	<a href="#">G3588</a>	<a href="#">G1096</a>	<a href="#">G1722</a>	<a href="#">G3588</a>	<a href="#">G1577</a>	<a href="#">G1722</a>	<a href="#">G3588</a>
	ἐρημῷ,	μετὰ	τοῦ	ἀγγέλου	τοῦ	λαλοῦντος	αὐτῷ	ἐν	τῷ
	வனாந்தரத்தில்	-உடன்	-அந்த	தூதனோடு	-அந்த	பேசுகிற	அவனோடு	-இல்	-அந்த
	<a href="#">G2048</a>	<a href="#">G3326</a>	<a href="#">G3588</a>	<a href="#">G0032</a>	<a href="#">G3588</a>	<a href="#">G2980</a>	<a href="#">G0846</a>	<a href="#">G1722</a>	<a href="#">G3588</a>
	ὄρει	Σινᾶ,	καὶ	τῶν	πατέρων	ἔμειν.	ὁς		
	மலையில்	சீனாயின்	மற்றும்	-அந்த	பிதாக்களோடும்	நம்முடைய	எவன்		
	<a href="#">G3735</a>	<a href="#">G4614</a>	<a href="#">G2532</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3962</a>	<a href="#">G1473</a>	<a href="#">G3739</a>		
	ἐδέξατο	λόγια	ζῶντα	δοῦναι	ἔμειν,				
	பெற்றுக்கொண்டான்	வாக்கியங்களை	ஜீவனுள்ள	கொடுக்க	நமக்கு				
	<a href="#">G1209</a>	<a href="#">G3051</a>	<a href="#">G2198</a>	<a href="#">G1325</a>	<a href="#">G1473</a>				

சீனாய்மலையில் தன்னோடு பேசின தூதனோடும் நம்முடைய முற்பிதாக்களோடும் வனாந்திரத்தில் இருந்தவனும், நமக்குக் கொடுக்கும்படி ஜீவவார்த்தைகளைப் பெற்றவனும் இவனே.

39	ᾧ	οὐκ	ἠθελήσας	παῖκοι	γενέσθαι	οἱ	πατέρες
	எவனுக்கு	இல்லை	விரும்பினார்கள்	கீழ்ப்படிகிறவர்களாய்	ஆக	-அந்த	பிதாக்கள்
	<a href="#">G3739</a>	<a href="#">G3756</a>	<a href="#">G2309</a>	<a href="#">G5255</a>	<a href="#">G1096</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3962</a>
	ἔμειν,	ἀλλὰ	ἀπόσπαστο,	καὶ	ἐστράφησας	ἐν	ταῖς
	நம்முடைய	ஆனால்	தள்ளினார்கள்	மற்றும்	திரும்பினார்கள்	-இல்	-அந்த
	<a href="#">G1473</a>	<a href="#">G0235</a>	<a href="#">G0683</a>	<a href="#">G2532</a>	<a href="#">G4762</a>	<a href="#">G1722</a>	<a href="#">G3588</a>
	καρδίᾳ	αὐτῶν	εἰς	Αἴγυπτον,			
	இருதயங்களில்	அவர்களுடைய	-நோக்கி	எகிப்திற்கு			
	<a href="#">G2588</a>	<a href="#">G0846</a>	<a href="#">G1519</a>	<a href="#">G0125</a>			

இவனுக்கு நம்முடைய முற்பிதாக்கள் கீழ்ப்படிய மனமில்லாமல், இவனைத் தள்ளிவிட்டு, தங்களுடைய இருதயங்களில் எகிப்துக்குத் திரும்பி,

40	εἰπόντες சொல்லி <a href="#">G3004</a>	τῷ -அந்த <a href="#">G3588</a>	Ἄαρών, ஆரோனை <a href="#">G0002</a>	Ποίησον செய் <a href="#">G4160</a>	ἡμῖν நமக்கு <a href="#">G1473</a>	θεοῦς தெய்வங்களை <a href="#">G2316</a>	οἱ எவர்கள் <a href="#">G3739</a>
	προπορεύσονταί முன்னேநடப்பார்கள் <a href="#">G4313</a>	ἡμῶν. நம்முடைய <a href="#">G1473</a>	ὁ -அந்த <a href="#">G3588</a>	γὰρ -ஏனெனில் <a href="#">G1063</a>	Μωϋσῆς மோசே <a href="#">G3475</a>	οὗτος, இந்த <a href="#">G3778</a>	ὁς எவன் <a href="#">G3739</a>
	ἐξήγαγεν புறப்பட்பண்ணினான் <a href="#">G1806</a>	ἡμᾶς நம்மை <a href="#">G1473</a>	ἐκ -இலிருந்து <a href="#">G1537</a>	γῆς தேசத்திலிருந்து <a href="#">G1093</a>	Αἰγύπτου, எகிப்தின் <a href="#">G0125</a>	ὅκ இல்லை <a href="#">G3756</a>	
	οἰδαμεν அறிகிறோம் <a href="#">G1492</a>	τί என்ன <a href="#">G5101</a>	ἐγένετο நடந்தது <a href="#">G1096</a>	αὐτῷ. அவனுக்கு <a href="#">G0846</a>			

ஆரோனை நோக்கி: எகிப்துதேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன ஆனதோ தெரியாது; ஆதலால் எங்களுக்கு முன்னேசெல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டுபண்ணும் என்று சொல்லி;

41	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἐμσοχοποίησαν கன்றுக்குட்டியைச்செய்தார்கள் <a href="#">G3447</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	ταῖς -அந்த <a href="#">G3588</a>	ἡμέραις நாட்களில் <a href="#">G2250</a>	ἐκείναις, அந்த <a href="#">G1565</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>
	ἀνήγαγον செலுத்தினார்கள் <a href="#">G0321</a>	θυσίας பலியை <a href="#">G2378</a>	τῷ -அந்த <a href="#">G3588</a>	ἐνδὸν, விக்கிரகத்திற்கு <a href="#">G1497</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	εὐφραίνοντο மகிழ்ந்தார்கள் <a href="#">G2165</a>	ἐν -இல் <a href="#">G1722</a>
	ἔργοις கிரியைகளில் <a href="#">G2041</a>	τῶν -அந்த <a href="#">G3588</a>	χειρῶν கைகளின் <a href="#">G5495</a>	αὐτῶν. அவர்களுடைய <a href="#">G0846</a>			τοῖς -அந்த <a href="#">G3588</a>

அந்த நாட்களில் ஒரு கன்றுக்குட்டியை உண்டுபண்ணி, அந்த விக்கிரகத்திற்குப் பலியிட்டு, தங்களுடைய கைவேலைகளில் மகிழ்ந்திருந்தார்கள்.

42	ἔστρεψεν திருப்பினார் <a href="#">G4762</a>	δὲ -மற்றும் <a href="#">G1161</a>	ὁ -அந்த <a href="#">G3588</a>	θεοῦ, தேவன் <a href="#">G2316</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	παρῆλθεν ஒப்புக்கொடுத்தார் <a href="#">G3860</a>	αὐτοῦς அவர்களை <a href="#">G0846</a>
	λατρεῖν ஆராதிக்க <a href="#">G3000</a>	τῇ -அந்த <a href="#">G3588</a>	στρατιᾷ சேனைக்கு <a href="#">G4756</a>	τοῦ -உடைய <a href="#">G3588</a>	ὄρανοῦ, வானத்தின் <a href="#">G3772</a>	καθὼς -ஆனால் <a href="#">G2531</a>	γέγραπται எழுதியிருக்கிறபடி <a href="#">G1125</a>
	βίβλῳ புஸ்தகத்தில் <a href="#">G0976</a>	τῶν -அந்த <a href="#">G3588</a>	προφητῶν: தீர்க்கதரிசிகளின் <a href="#">G4396</a>	Μὴ இல்லை <a href="#">G3361</a>	σφάγια அடிக்கப்பட்டவைகளையும் <a href="#">G4968</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	
	θυσίας பலிகளையும் <a href="#">G2378</a>	προσηνέγκατέ செலுத்தினீர்களா <a href="#">G4374</a>	μοι, எனக்கு <a href="#">G1473</a>	ἔτη ஆண்டுகள் <a href="#">G2094</a>	τεσεράκοντα நாற்பது <a href="#">G5062</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	τῇ -அந்த <a href="#">G3588</a>
	ἐρῆμῳ, வனாந்தரத்தில் <a href="#">G2048</a>	οἴκῳ வீடே <a href="#">G3624</a>	Ἰσραήλ? இஸ்ரவேலே <a href="#">G2474</a>				

அப்பொழுது தேவன் அவர்களைவிட்டு விலகி, வானத்தின் கோள்களுக்கு ஆராதனைசெய்ய அவர்களை ஒப்புக்கொடுத்தார். அதைக்குறித்து: இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வனாந்திரத்திலிருந்த நாற்பது வருடங்கள்வரையில் காணிக்கைகளையும் பலிகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ என்றும்,

43	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἀνελάβετε எடுத்துக்கொண்டீர்கள் <a href="#">G0353</a>	τῆν -அந்த <a href="#">G3588</a>	σκηνὴν கூடாரத்தை <a href="#">G4633</a>	τοῦ -உடைய <a href="#">G3588</a>	Μολὸχ, மோலோக்கின் <a href="#">G3434</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>
	τὸ -அந்த <a href="#">G3588</a>	ἄστρον நட்சத்திரத்தை <a href="#">G0798</a>	τοῦ -உடைய <a href="#">G3588</a>	θεοῦ தெய்வத்தின் <a href="#">G2316</a>	[ἔμπροσθεν] உங்களுடைய <a href="#">G4771</a>	ῥαφάν, ரெம்பானின் <a href="#">G4481</a>	τοῦ -அந்த <a href="#">G3588</a>
	τύπους உருவங்களை <a href="#">G5179</a>	οἰς எவைகளை <a href="#">G3739</a>	ἐποιήσατε செய்தீர்கள் <a href="#">G4160</a>	προσκυνεῖν வணங்க <a href="#">G4352</a>	αὐτοῖς; அவைகளை <a href="#">G0846</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	μετοικεῖν குடியேற்றுவேன் <a href="#">G3351</a>
	ἔμπροσθεν உங்களை <a href="#">G4771</a>	ἐπέκεινα -அப்பாலே <a href="#">G1900</a>	Βαβυλῶνος. பாபிலோனுக்கு <a href="#">G0897</a>				

பணிந்துகொள்ளும்படி நீங்கள் உண்டாக்கின சொருபங்களாகிய மோலோகினுடைய கூடாரத்தையும், உங்களுடைய தேவனாகிய ரெம்பான் என்னும் நட்சத்திர சொருபத்தையும் சுமந்தீர்களே; ஆகவே, உங்களைப் பாபிலோனுக்கு அப்புறத்திலே குடிபோகப்பண்ணுவேன்' என்றும் தீர்க்கதரிசிகளின் புத்தகத்தில் எழுதியிருக்கிறதே.

44	Ἡ -அந்த <a href="#">G3588</a>	σκηνὴ கூடாரம் <a href="#">G4633</a>	τοῦ -உடைய <a href="#">G3588</a>	μαρτυρίου சாட்சியின் <a href="#">G3142</a>	ἣν இருந்தது <a href="#">G1510</a>	τοῖς -அந்த <a href="#">G3588</a>	πατράσιν பிதாக்களுக்கு <a href="#">G3962</a>	ἡμῶν நம்முடைய <a href="#">G1473</a>
	ἐν -இல் <a href="#">G1722</a>	τῇ -அந்த <a href="#">G3588</a>	ἐρήμῳ, வனாந்தரத்தில் <a href="#">G2048</a>	καθὼς -ஆனால் <a href="#">G2531</a>	διεδάξατο கட்டளையிட்டார் <a href="#">G1299</a>	ὁ -அந்த <a href="#">G3588</a>	λαλῶν பேசுகிற <a href="#">G2980</a>	τῷ -அந்த <a href="#">G3588</a>
	Μωσῆ, மோசேயிடம் <a href="#">G3475</a>	ποιῆσαι செய்ய <a href="#">G4160</a>	αὐτῆν அதை <a href="#">G0846</a>	κατὰ -படி <a href="#">G2596</a>	τὸν -அந்த <a href="#">G3588</a>	τύπον மாதிரியின்படி <a href="#">G5179</a>	ὅτι எந்த <a href="#">G3739</a>	ἐώρακει, கண்டிருந்தான் <a href="#">G3708</a>

மேலும் நீ பார்த்த மாதிரியின்படியே சாட்சியின் கூடாரத்தை உண்டுபண்ணு என்று மோசேயுடனே பேசினவர் கட்டளையிட்டபடி, அந்தக் கூடாரம் வனாந்திரத்திலே நம்முடைய முற்பிதாக்களோடு இருந்தது.

45	ἣν எந்த <a href="#">G3739</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἐἰρηναῖον, கொண்டுவந்தார்கள் <a href="#">G1521</a>	διὰ பெற்றுக்கொண்டவர்களாய் <a href="#">G1237</a>	οἱ -அந்த <a href="#">G3588</a>	πατέρες பிதாக்கள் <a href="#">G3962</a>		
	ἡμῶν, நம்முடைய <a href="#">G1473</a>	μετὰ -உடன் <a href="#">G3326</a>	Ἰησοῦ யோசுவாவோடு <a href="#">G2424</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	τῇ -அந்த <a href="#">G3588</a>	κατασχέσει உடைமையில் <a href="#">G2697</a>	τῶν -அந்த <a href="#">G3588</a>	ἐθνῶν, தேசத்தாரின் <a href="#">G1484</a>
	ἔτι எவர்களை <a href="#">G3739</a>	ἐξέσει துரத்தினார் <a href="#">G1856</a>	ὁ -அந்த <a href="#">G3588</a>	θεὸς தேவன் <a href="#">G2316</a>	ἃς -இலிருந்து <a href="#">G0575</a>	προσώπων முகத்திலிருந்து <a href="#">G4383</a>	τῶν -அந்த <a href="#">G3588</a>	πατέρων பிதாக்களின் <a href="#">G3962</a>
	ἡμῶν, நம்முடைய <a href="#">G1473</a>	ἔως -வரை <a href="#">G2193</a>	τῶν -அந்த <a href="#">G3588</a>	ἡμερῶν நாட்கள்வரை <a href="#">G2250</a>	Δαυὶδ, தாவீதின் <a href="#">G1138</a>			

மேலும், யோசுவாவோடுகூட நம்முடைய முற்பிதாக்கள் அதைப் பெற்றுக்கொண்டு, தேவன் அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட யூதரல்லாதவர்களுடைய தேசத்தை அவர்கள் கைப்பற்றிக்கொள்ளும்போது, அதை அந்த தேசத்திற்கு கொண்டுவந்து தாவீதின் நாள்வரை வைத்திருந்தார்கள்.

46	ὁς	εἶπεν	χάριν	ἐνώπιον	τοῦ	Θεοῦ,	καὶ
	எவன்	கண்டடைந்தான்	கிருபையை	-முன்பாக	-அந்த	தேவனுடைய	மற்றும்
	<a href="#">G3739</a>	<a href="#">G2147</a>	<a href="#">G5485</a>	<a href="#">G1799</a>	<a href="#">G3588</a>	<a href="#">G2316</a>	<a href="#">G2532</a>
	ἦτο	ἐμπρὶν	σκήνωμα	τῷ	ὀϊκῷ	Ἰακώβ.	
	கேட்டுக்கொண்டான்	கண்டடைய	வாசஸ்தலத்தை	-அந்த	வீட்டிற்கு	யாக்கோபின்	
	<a href="#">G0154</a>	<a href="#">G2147</a>	<a href="#">G4638</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3624</a>	<a href="#">G2384</a>	

இவன் தேவனிடத்தில் தயவு பெற்றபடியினால், யாக்கோபின் தேவனுக்கு ஒரு ஆலயத்தைத் தான் கட்டவேண்டுமென்று விண்ணப்பம்பண்ணினான்.

47	Σολομῶν	δὲ	οἰκοδόμησεν	αὐτῷ	οἶκον.
	சாலமோன்	-மற்றும்	கட்டினான்	அவருக்கு	வீட்டை
	<a href="#">G4672</a>	<a href="#">G1161</a>	<a href="#">G3618</a>	<a href="#">G0846</a>	<a href="#">G3624</a>

சாலமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான்.

48	ἀλλ'	οὐχ	ὁ	Ἰψιστος	ἐν	χειροποιήτοις
	ஆனால்	இல்லை	-அந்த	உன்னதமானவர்	-இல்	கையினால்செய்யப்பட்டவைகளில்
	<a href="#">G0235</a>	<a href="#">G3756</a>	<a href="#">G3588</a>	<a href="#">G5310</a>	<a href="#">G1722</a>	<a href="#">G5499</a>
	κατοικεῖ;	καθὼς	ὁ	προφήτης	λέγει,	
	குடியிருக்கிறார்	-ஆனால்	-அந்த	தீர்க்கதரிசி	சொல்லுகிறார்	
	<a href="#">G2730</a>	<a href="#">G2531</a>	<a href="#">G3588</a>	<a href="#">G4396</a>	<a href="#">G3004</a>	

ஆனாலும் உன்னதமான தேவன் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசம்பண்ணுவதில்லை.

49	Ὁ	ὄψανός	μοι	θρόνος,	ἢ	δὲ	γῆ	ὑποπόδιον	τῶν
	-அந்த	வானம்	எனக்கு	சிங்காசனம்	-அந்த	-மற்றும்	பூமி	பாதபடி	-அந்த
	<a href="#">G3588</a>	<a href="#">G3772</a>	<a href="#">G1473</a>	<a href="#">G2362</a>	<a href="#">G3588</a>	<a href="#">G1161</a>	<a href="#">G1093</a>	<a href="#">G5286</a>	<a href="#">G3588</a>
	ποδῶν	μου.	ποῖον	οἶκον	οἰκοδομήσετέ	μοι?	λέγει		
	பாதங்களின்	என்னுடைய	எவ்வித	வீட்டை	கட்டுவீர்கள்	எனக்கு	சொல்லுகிறார்		
	<a href="#">G4228</a>	<a href="#">G1473</a>	<a href="#">G4169</a>	<a href="#">G3624</a>	<a href="#">G3618</a>	<a href="#">G1473</a>	<a href="#">G3004</a>		
	Κύριος,	ἢ,	τίς	τόπος	τίς	καταπαύσεώς	μου?		
	ஆண்டவர்	அல்லது	எந்த	இடம்	-உடைய	இளைப்பாறுதலின்	என்னுடைய		
	<a href="#">G2962</a>	<a href="#">G2228</a>	<a href="#">G5101</a>	<a href="#">G5117</a>	<a href="#">G3588</a>	<a href="#">G2663</a>	<a href="#">G1473</a>		

வானம் எனக்குச் சிங்காசனமும் பூமி எனக்குப் பாதபடியுமாக இருக்கிறது; எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள்; நான் தங்கியிருக்கத்தக்க இடம் எது;

50	οὐχὶ	ἢ	χεῖρ	μου	ἐποίησεν	ταῦτα	πάντα?
	இல்லையா	-அந்த	கை	என்னுடைய	செய்தது	இவைகள்	எல்லாவற்றையும்
	<a href="#">G3780</a>	<a href="#">G3588</a>	<a href="#">G5495</a>	<a href="#">G1473</a>	<a href="#">G4160</a>	<a href="#">G3778</a>	<a href="#">G3956</a>

இவைகள் எல்லாவற்றையும் என்னுடைய கரம் உண்டாக்கவில்லையா' என்று கர்த்தர் உரைக்கிறார் என்று தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே.

51	Σκληροτράχηλοι	καὶ	ἀπειθήναι	καρδίας	καὶ		
	கடினகழுத்துள்ளவர்களே	மற்றும்	விருத்தசேதனமில்லாத	இருதயங்களிலும்	மற்றும்		
	<a href="#">G4644</a>	<a href="#">G2532</a>	<a href="#">G0564</a>	<a href="#">G2588</a>	<a href="#">G2532</a>		
	τοῖς	ὤσιν,	ἔμειν	τῷ	Πνεύματι	τῷ	Ἀγίῳ
	-அந்த	காதுகளிலும்	நீங்கள்	எப்பொழுதும்	-அந்த	ஆவிக்கு	-அந்த
	<a href="#">G3588</a>	<a href="#">G3775</a>	<a href="#">G4771</a>	<a href="#">G0104</a>	<a href="#">G3588</a>	<a href="#">G4151</a>	<a href="#">G3588</a>
	ἀνταίτιατε;	ὡς	οἱ	πατέρες	ἔμειν,	καὶ	ἔμειν.
	எதிர்க்கிறீர்கள்	-போல்	-அந்த	பிதாக்கள்	உங்களுடைய	மற்றும்	நீங்களும்
	<a href="#">G0496</a>	<a href="#">G5613</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3962</a>	<a href="#">G4771</a>	<a href="#">G2532</a>	<a href="#">G4771</a>

"வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் காதுகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்களுடைய முற்பிதாக்களைப்போல நீங்களும் பரிசுத்த ஆவியானவருக்கு எப்பொழுதும் எதிர்த்துநிற்கிறீர்கள்.

52	τίνα எவனை <a href="#">G5101</a>	τῶν -அந்த <a href="#">G3588</a>	προφητῶν தீர்க்கதரிசிகளில் <a href="#">G4396</a>	οὐκ இல்லை <a href="#">G3756</a>	ἐδίωξαν துன்புறுத்தினார்கள் <a href="#">G1377</a>	οἱ -அந்த <a href="#">G3588</a>	πατέρες பிதாக்கள் <a href="#">G3962</a>
	ἢ μὴ? உங்களுடைய <a href="#">G4771</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἀπέκτειναν கொன்றார்கள் <a href="#">G0615</a>	τοὺς -அந்த <a href="#">G3588</a>	προκαταγγέλλαντας முன்னறிவித்தவர்களை <a href="#">G4293</a>	περὶ -குறித்து <a href="#">G4012</a>	τῆς -அந்த <a href="#">G3588</a>
	ἐλεῶσεως வருகையின் <a href="#">G1660</a>	τοῦ -உடைய <a href="#">G3588</a>	δικαίου, நீதியுள்ளவரின் <a href="#">G1342</a>	οὗ எவருடைய <a href="#">G3739</a>	νῦν இப்பொழுது <a href="#">G3568</a>	ἢ μὴ நீங்கள் <a href="#">G4771</a>	
	προδοῦναι காட்டிக்கொடுப்பவர்களும் <a href="#">G4273</a>		καὶ மற்றும் <a href="#">G2532</a>	φονεῖν கொலைபாதகர்களும் <a href="#">G5406</a>		ἐγὲνθεῖ! ஆளீர்கள் <a href="#">G1096</a>	

தீர்க்கதரிசிகளில் யாரை உங்களுடைய முற்பிதாக்கள் துன்பப்படுத்தாமல் இருந்தார்கள்? நீதிபரராகிய இயேசுவின் வருகையை முன்னறிவித்தவர்களையும் அவர்கள் கொலைசெய்தார்கள். இப்பொழுது நீங்கள் அவருக்குத் துரோகிகளும் அவரைக் கொலைசெய்த பாதகருமாக இருக்கிறீர்கள்.

53	οἵτινες யார்கள் <a href="#">G3748</a>	ἐλάβετε பெற்றுக்கொண்டீர்கள் <a href="#">G2983</a>	τὸν -அந்த <a href="#">G3588</a>	νόμον நியாயப்பிரமாணத்தை <a href="#">G3551</a>	εἰς -நோக்கி <a href="#">G1519</a>	διαταγὰς கட்டளைகளாக <a href="#">G1296</a>
	ἀγγέλων, தூதர்களின் <a href="#">G0032</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	οὐκ இல்லை <a href="#">G3756</a>	ἐφύλαξάτε. காத்தீர்கள் <a href="#">G5442</a>		

தேவதூதர்களைக்கொண்டு நீங்கள் நியாயப்பிரமாணத்தைப் பெற்றிருந்தும், அதைக் கடைபிடிக்காமல்போனீர்கள்” என்றான்.

54	Ἀκούοντες கேட்கிறவர்களாய் <a href="#">G0191</a>	δὲ -மற்றும் <a href="#">G1161</a>	ταῦτα இவைகளை <a href="#">G3778</a>	διεπρίοντο கோபமடைந்தார்கள் <a href="#">G1282</a>	ταῖς -அந்த <a href="#">G3588</a>	καρδίαις இருதயங்களில் <a href="#">G2588</a>	
	ἀπ’ αὐτῶν, அவர்களுடைய <a href="#">G0846</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἔβρουχον பற்கடித்தார்கள் <a href="#">G1031</a>	τοὺς -அந்த <a href="#">G3588</a>	ὀδόντας பற்களை <a href="#">G3599</a>	ἐπ’ -மேல் <a href="#">G1909</a>	αὐτόν. அவன்மேல் <a href="#">G0846</a>

இவைகளை அவர்கள் கேட்டபொழுது மிகுந்த கோபமடைந்து, அவனைப் பார்த்துப் பல்லைக் கடித்தார்கள்.

55	ὑπάρχων இருக்கிறவன் <a href="#">G5225</a>	δὲ -மற்றும் <a href="#">G1161</a>	πλήρης நிறைந்த <a href="#">G4134</a>	Πνεύματος ஆவியினாலும் <a href="#">G4151</a>	ἁγίου, பரிசுத்த <a href="#">G0040</a>	ἀτενίσας உற்றுநோக்கி <a href="#">G0816</a>	εἰς -நோக்கி <a href="#">G1519</a>
	τὸν -அந்த <a href="#">G3588</a>	ὄψανόν, வானத்தை <a href="#">G3772</a>	εἶδεν கண்டான் <a href="#">G3708</a>	δόξαν மகிமையை <a href="#">G1391</a>	Θεοῦ, தேவனுடைய <a href="#">G2316</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	Ἰησοῦν இயேசுவை <a href="#">G2424</a>
	ἐστῶτα நின்றிருக்கிற <a href="#">G2476</a>	ἐκ -இலிருந்து <a href="#">G1537</a>	δεξιῶν வலதுபக்கத்தில் <a href="#">G1188</a>	τοῦ -உடைய <a href="#">G3588</a>	Θεοῦ, தேவனுடைய <a href="#">G2316</a>		

அவன் பரிசுத்த ஆவியானவராலே நிறைந்தவனாக, வானத்தை அண்ணாந்துபார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபக்கத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் பார்த்து:

56	καὶ மற்றும் <a href="#">G2532</a>	εἶπεν, சொன்னான் <a href="#">G3004</a>	Ἰδοὺ, இதோ <a href="#">G3708</a>	θελῶ காண்கிறேன் <a href="#">G2334</a>	τοὺς -அந்த <a href="#">G3588</a>	ὁρᾶνους வானங்களை <a href="#">G3772</a>	διηγοιυμένων, திறந்திருக்கிற <a href="#">G1272</a>
	καὶ மற்றும் <a href="#">G2532</a>	τὸν -அந்த <a href="#">G3588</a>	Υἱὸν குமாரனை <a href="#">G5207</a>	τοῦ -உடைய <a href="#">G3588</a>	ἀνθρωπίνου மனுஷனுடைய <a href="#">G0444</a>	ἐκ -இலிருந்து <a href="#">G1537</a>	δεξιῶν வலதுபக்கத்தில் <a href="#">G1188</a>
	ἐστῶτα நின்றிருக்கிற <a href="#">G2476</a>	τοῦ -உடைய <a href="#">G3588</a>	Θεοῦ. தேவனுடைய <a href="#">G2316</a>				

அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், இயேசுவானவர் தேவனுடைய வலதுபக்கத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான்.

57	κράξαντες கூக்குரலிட்டு <a href="#">G2896</a>	δὲ -மற்றும் <a href="#">G1161</a>	φωναί சத்தமாய் <a href="#">G5456</a>	μεγάλῃ, பெரிய <a href="#">G3173</a>	συνέχον பிடித்தார்கள் <a href="#">G4912</a>	τὰ -அந்த <a href="#">G3588</a>	ῥήματα காதுகளை <a href="#">G3775</a>
	ἀπὸν, அவர்களுடைய <a href="#">G0846</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ῥημάτων பாய்ந்தார்கள் <a href="#">G3729</a>	ὁμοθυμαδὸν ஒருமனப்பட்டு <a href="#">G3661</a>	ἐπ' -மேல் <a href="#">G1909</a>	ἀπὸν. அவன்மேல் <a href="#">G0846</a>	

அப்பொழுது அவர்கள் உரத்த சத்தமாகக் கூக்குரலிட்டுத் தங்களுடைய காதுகளை அடைத்துக்கொண்டு, ஒன்றுசேர்ந்து அவன்மேல் பாய்ந்து,

58	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἐκβῆλόντες தள்ளி <a href="#">G1544</a>	ἔξω வெளியே <a href="#">G1854</a>	τῆς -அந்த <a href="#">G3588</a>	πόλεως, நகரத்திற்கு <a href="#">G4172</a>	ἐπιβῆλόντων. கல்லெறிந்தார்கள் <a href="#">G3036</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	οἱ -அந்த <a href="#">G3588</a>
	μάρτυρες சாட்சிகள் <a href="#">G3144</a>	ἀπέθεντο வைத்தார்கள் <a href="#">G0659</a>	τὰ -அந்த <a href="#">G3588</a>	ἱμάτια வஸ்திரங்களை <a href="#">G2440</a>	ἀπὸν, அவர்களுடைய <a href="#">G0846</a>	παρὰ -அருகே <a href="#">G3844</a>	τοὺς -அந்த <a href="#">G3588</a>	
	πόδας பாதங்களில் <a href="#">G4228</a>	வைῶν வாலிபனின் <a href="#">G3494</a>	καλοῦμένων அழைக்கப்பட்ட <a href="#">G2564</a>	Σαύλου. சவுலின் <a href="#">G4569</a>				

அவனை நகரத்திற்கு வெளியே தள்ளி, அவன் மீது கல்லெறிந்தார்கள். சாட்சிக்காரர்கள் தங்களுடைய ஆடைகளைக் கழற்றி, சவுல் என்னப்பட்ட ஒரு வாலிபனுடைய பாதத்தின் அருகே வைத்தார்கள்.

59	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἐπιβῆλόντων கல்லெறிந்தார்கள் <a href="#">G3036</a>	τὸν -அந்த <a href="#">G3588</a>	Στέφανον, ஸ்தேவானை <a href="#">G4736</a>	ἐπικαλοῦμενον வேண்டிக்கொள்கிறவனாய் <a href="#">G1941</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>
	λέγοντα, சொல்லுகிறவனாய் <a href="#">G3004</a>	Κύριε ஆண்டவராகிய <a href="#">G2962</a>	Ἰησοῦ, இயேசுவே <a href="#">G2424</a>	δέξει ஏற்றுக்கொள்ளும் <a href="#">G1209</a>	τὸ -அந்த <a href="#">G3588</a>	πνεῦμα ஆவியை <a href="#">G4151</a>
	μου. என்னுடைய <a href="#">G1473</a>					

அப்பொழுது: கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் தொழுதுகொள்ளும்போது, அவனைக் கல்லெறிந்தார்கள்.

60	θείς வைத்து <a href="#">G5087</a>	δὲ -மற்றும் <a href="#">G1161</a>	τὰ -அந்த <a href="#">G3588</a>	γόνατα, முழங்காலூன்றி <a href="#">G1119</a>	ἔκραξεν கூக்குரலிட்டான் <a href="#">G2896</a>	φωνῆ சத்தமாய் <a href="#">G5456</a>	μεγάλῃ, பெரிய <a href="#">G3173</a>		
	Κύριε, ஆண்டவரே <a href="#">G2962</a>	μὴ இல்லை <a href="#">G3361</a>	σήμερον நிறுத்தும் <a href="#">G2476</a>	αὐτοῖς அவர்களுக்கு <a href="#">G0846</a>	ταύτην இந்த <a href="#">G3778</a>	τῆν -அந்த <a href="#">G3588</a>	ἀμαρτίαν. பாவத்தை <a href="#">G0266</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	τοῦτο இதை <a href="#">G3778</a>
	ἐγὼν, சொல்லி <a href="#">G3004</a>	ἐκομῆθη. நித்திரையானான் <a href="#">G2837</a>							

அவனோ, முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப்பாவத்தைச் சுமத்தாமல் இரும் என்று அதிக சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி உயிரைவிட்டான்.